

(S)

21

**THE OPEN UNIVERSITY OF SRI LANKA  
B.Sc./ B.Ed. DEGREE PROGRAMME- LEVEL 03 – 2010/2011  
BOU 1200- DIVERSITY OF PLANTS  
ASSESSMENT TEST I ( OPEN BOOK TEST)**



**DURATION – ONE (01) HOUR**                   **REG. NO. ....**

---

**Date: 20<sup>th</sup> Nov. 2010**

**Time: 4.00-5.00 p.m.**

---

**Answer all questions on this paper itself.**

There are 04 questions and 04 pages in this paper.

01. Indicate whether the following statements are **True** or **False** by writing letter “T” in the space given in front of true statements and writing “ F” in front of false statements.

- i) It is believed that the first kind of self-replicating macromolecule formed is RNA.(.....)
- ii) The science of naming and classifying of organisms was first introduced by Carl Woese. (.....)
- iii) The endosymbiont theory suggests that mitochondria may have originated by means of a symbiotic association with one or more type of bacteria. (.....)
- iv) Most plant viruses show great host specificity. (.....)
- v) Mycoplasma is a group of ultramicroscopic organisms which lack true cell walls.(.....)
- vi) Usually, flagella are more common in bacilli and spirilla type bacteria than cocc type.(.....)
- vii) Rhizomorphs are mostly found in the members of Ascomycetes. (.....)
- viii) All Cyanobacteria are blue-green in colour.(.....)
- ix) Viruses have the ability to survive in extreme environments more than Cyanobacteria. (.....)
- x) Cyanobacteria do not show any movements as they lack cilia.(.....)
- xi) The hypopodium is a structure found in fungi which helps to absorb food from the host.(.....).
- xii) Some fungal hyphae are totally divided by means of the structures called septa.(.....)

- 5
- xiii) The sporangiophore of *Mucor* is branched.(.....).
  - xiv) The members of the sub-division Mastigomycotina are usually called zoosporic fungi.(.....)
  - xv) In the lower fungi, the sexually compatible nuclei exist as 'dikaryones' for a period of time.(.....)
  - xvi) *Plasmopara* is an obligate parasite.(.....)
  - xvii) Slime molds also function as decomposers in nature.(.....)
  - xviii) The asci are usually found within the structures called fruiting bodies.(.....)
  - xix) The sexual spores of the Ascomycotina are ascospores.(.....).
  - xx) The normal vegetative cells of *Saccharomyces ludwigii* are diploid.(.....).

02. Give one (01) example for each of the following. Your answer should be a generic name.

- i) A commercially grown edible basidiomycete fungi. ....
- ii) A virus that shows helical symmetry. ....
- iii) The causative agent of pneumonia. ....
- iv) A bacterium that converts ammonia into nitrites in soil. ....
- v) A filamentous cyanobacterium with a basal heterocyst. ....
- vi) A cyanobacterium occurring singly in nature. ....
- vii) A bacterium that fixes Nitrogen through symbiotic association with legumes.  
.....
- viii) A pendulous form of fruiticose lichen. ....
- ix) The causative agent for 'black rots' or ripe fruit rots. ....
- x) A fungus used in fermenting rice in the production of alcoholic beverage "sake".  
.....

03. Give one word that describes the idea in the following statements.

- i) The science of naming and classifying organisms. ....
- ii) The domain that include the prokaryotes that live in extreme environmental conditions and considered to be primitive. ....
- iii) The theory that proposes viruses are bits of nucleic acids escaped from cellular organisms. ....

(5)

- iv) Viruses that infect bacteria. ....
- v) Occurrence of members with various shapes and sizes within a same species of bacteria.....
- vi) Organisms those are incapable of living without a host for their nutrition requirements. ....
- vii) Transferring atmospheric Nitrogen into inorganic compounds by living organisms.....
- viii) Process of bringing a haploid nucleus of opposite sex into a single cell in fungi.  
.....
- ix) Physical association between two organisms where only one organism is benefiting and other one is not. ....
- x) Mutualistic association between fungi and the roots of higher plants.  
.....

04. Give two (02) major differences between the following. No diagrams are required.

(a) Gram positive and Gram negative cell walls of bacteria.

Gram positive	Gram negative
i) .....	.....
.....	.....
ii) .....	.....
.....	.....

(b) Lytic cycle and Lysogenic cycle in viral reproduction

Lytic cycle	Lysogenic cycle
i).....	.....
.....	.....
ii).....	.....
.....	.....

(5)

(c) Vegetative structures of *Mucor* and *Penicillium*

*Mucor*

*Penicillium*

i) .....	.....
.....	.....
ii) .....	.....
.....	.....

(d) Endomycorrhizal and Ectomycorrhizal association in fungi:

Endomycorrhizal association

Ectomycorrhizal association

i) .....	.....
.....	.....
ii) .....	.....
.....	.....

-Copyrights reserved-

(5)



ශ්‍රී ලංකා විවෘත විශ්වාසාලය  
විද්‍යාමෙවැදි /අධ්‍යාපනමෙවැදි උපාධි පාඨමාලාව  
උද්‍යුති විද්‍යාව - 3 වන මට්ටම  
BOU 1200 - ගාස විවිධත්වය

ඇගයේම් පරිශ්‍යාත්‍යය I (විවෘත පොත් පරිශ්‍යාත්‍යය)

කාලය - පැය 1 කි. ලියාපදිංචි අංකය -----

දිනය - 2010.11.20

වේලාව - ප.ව. 04.00 - ප.ව. 05.00 දක්වා

සියලුම ප්‍රශ්නවලට පිළිබුරු සපයා ඇති ඉඩිනි ලියන්න.  
ප්‍රශ්න පැහැදිලි ප්‍රශ්න හතරක් (04) හා පිටු හතරක් (04) ඇත.

01. පහත සඳහන් වගක්ති ‘සහස’ දී ‘අසහස’ දී යන බව වගන්තිය ඉඩිබුරු ඇති තින් ඉර මත දක්වන්න. (සහස නම් ‘ස’ දී අසහස නම් ‘අ’ යන අකුරද ලිය දක්වන්න).

  - i) ප්‍රවීතයෙන් ම බිජිවූ ස්වයං ප්‍රතිචලිත මහා අණුව RNA ලෙස විශ්වාස කෙරේ. (---)
  - ii) පිටු නාමකරණය සහ වර්ගිකරණය විද්‍යාවක් ලෙස මුළුන් ම හඳුන්වා දෙනු ලැබුයේ Carl Woese විදිකි. (---)
  - iii) මයිවොකොන්ස්ට්‍රියා බිජිවන්නට ඇත්තේ බැක්ටේරියා වර්ග එකක් හෝ කිහිපයක් අතර සහභාගි අන්තර් ස්ථිය ඇතිවේමෙන් බව අන්තර් සහභාගි වාදුය මගින් යෝජන කෙරේ.(---)
  - iv) බොනොමයක් ගාස විසිරික බාරක විශිෂ්ඨතාවයක් පෙන්වයි. (---)
  - v) මයිකොප්ලාස්මා වනාහි සහස සෙකුල බිත්තියක් රහිත අති අන්වීජමිය පිටු කාණ්ඩියකි. (---)
  - vi) සාමාන්‍යයෙන් කොකුක ආකාරයට වඩා බැක්ටේරියා වා ස්පිරිල්ලා ආකාර බැක්ටේරියා වල කළිනා පැවතිමක් දක්වනට ලැබේ.(---)
  - vii) දිලිර මුලාංග බොනොවීට හමුවන්නේ බැක්සියෝමයිකිවිස් සාමාජිකයන් අතරය. (---)
  - viii) සියලුම තිලහරිත ඇල්ගාවන්ගේ වර්නය නිල් කොළ වේ. (---)
  - ix) තිලහරිත ඇල්ගාවන්ට වඩා විවිධ පරිසර තන්වයක්හි පිවත්වීමේ හැකියාව විසිරිකවලට ඇතේ.(---)
  - x) පන්තම හෝ ක්‍රිඩා නැති බැවින් තිලහරිත ඇල්ගාවන් කුමහ ආකාරයේ වලනයක්වන් කොපෙන්වයි. (---)
  - xi) හයිපොපොඩ්බිජම සහ බාරකයාගෙන් පෝෂණය අවශ්‍යාත්‍යය කර ගැනීම පිනිස දිලිරවල ඇති ව්‍යුහයකි. (---)
  - xii) සමහර දිලිර සුම්ඩා ආවාර මගින් සම්පූර්ණයෙන් ම කොටස් වලට වෙන් වේ.(---)

(3)

- xiii) *Mucor* හි බිජනුධාතිඩරය ගාවනය වූ විකති. (----)
- xiv) මැස්ටේගොලදිකොටසිනා උප වර්ගයේ කාමාපිකයන් කාමාන්සයෙන් වලභිජනු හිපදුවක අදහසින් (Zoosporic) ලෙස හැඳුන්වේ. (----)
- xv) පහත දිලිරයන්හි ලී-භිකව එකතු විය හැකි හිජුරේ දැව්නසහුවේ අවධිය ලෙස කාලයක් පවතී. (----)
- xvi) *Plasmopara* වනාහි අනිවාර්ය පරපෝෂිතයෙකි. (----)
- xvii) කොට්ටේ දිලිර ද ස්වහාවික විශෝරකයෙක් ලෙස ක්‍රියා කරයි. (----)
- xviii) කාමාන්සයෙන් අස්කස හමුවන්නේ දිලිර බිජනුකර තුළය. (----)
- xix) අයිකොමධිකොටසිනා හි ලී-භික බිජනු අස්කබිජනු වේ. (----)
- xx) *Saccharomyces ludwigii* හි වර්ධක සෙකුල දැව්ගුණ් වේ. (----)

02. පහත දැක්වෙන ඒවාට උදාහරණ එක (01) බැංකින් දෙන්න. ඔබේ පෙළුහුර ගණ නාමයක් විය යුතුයි.

- ආනාරයට ගත හැකි ආර්ථිකව වග කෙරෙන බැකිඩියෝමධිකිටයක් -----
- හෙලික්සිය සම්මිතය දැක්වන්නා වූ විශීරසයක් -----
- නියුමෝනියා රෝග කාරකය -----
- පෙශී අමෝනියා නයිට්‍රෝට්‍රු බවට පත් කරන්නා වූ බැක්ටීරියාවකි. -----
- පාදක්ස්ට් හෙවරෝකිස්ටයක් සහිත සුඛිකාකාර සයනොබැක්ටීරියාවකි. -----
- ස්වහාවයේ දී එක සෙකුලිකව පවතින්නා වූ සයනොබැක්ටීරියාවකි. -----
- රනිල ගාක සමඟ සහඩිවි සංගමයක් තුළින් නයිට්‍රෝට්‍රු තිර කරන්නා වූ බැක්ටීරියාවකි. -----
- පහතට එල්ලී වැශෙන ගොමුවන් ලැකිතයෙකි. -----
- කළ කුණුවීම (black rot) හෙවත් පැයුතු පළුෂාත්වල කුණුවීමට හේතු වන්නා වූ දිලිරයකි. -----
- සහල් පැයීමේ ක්‍රියාවලිය මගින් “සකේ” නැමැති මධ්‍යසාරිය පානය නිෂ්පාදනයට ගන්නා වූ දිලිරයකි. -----

03. පහත දැක්වෙන වගන්තිවල අදහස ඉදිරිපත් කළ හැකි තති වචනයක් රට ඉදිරියෙන් ඇති ඉඩිකි ලියන්න.

- පිවී නාමකරණය හා වර්ගිකරණය සම්බන්ධ විද්‍යාව -----
- ඉතා අයහැපත් පරීකර තත්වයන්හි පිවත් වන්නා වූ නා ඉතාමත් ආද ලන්නත් සහිත පිවිත් අඩංගු වන රාජධානිය -----

A small, irregular circular mark, possibly a hole punch or a piece of tape, located at the bottom right corner of the page.

1

- iii) විසිරය වනානි සෙකුල්‍ය පිවිත්ගෙන් ඉවත් වූ නු තන්ත්ත්වීම අම්ල කොටස් ගැඹි ගෝජනා කොරේන වාද්‍ය -----

iv) බැක්ටීරියා ආකාදුෂය කරන්නා වූ විසිරය -----

v) එකම විශේෂයක් තුළ බැක්ටීරියාවක් විවිධ හැඩායන් සහ ප්‍රමාණයන් පැවතිම -----

vi) තමාගේ පෝෂණ අවශ්‍යතාවයන් සඳහා වෙනත් පිවියකු නොමැති ව පිටත් විය නොහැකි පිවිත් -----

vii) පිටත් මගින් වායුගෝලීය නැකුවුපත් අත්‍යාවතික සංයෝග බවට පරිවර්තනය කිරීම.

-----

viii) දිලිර තුළ විරැදුෂ්‍ය ලිංගික, ඒකගුණ නෘත්ත්වී එක සෙකුලුයකට රැගෙන ඒමේ ක්‍රියාවලුය -----

ix) එක් පිවියකුට පමණක් වාසිස්ථාගත වන අතර අනෙකාට වාසි නොවන සංගමය -----

-----

x) උකත් ගාක මුල් හා දිලිර අතර ඇති වන්නා වූ සහභාවී සංගමයකි. -----

04. පහත දැක්වෙන දුගලයන් හි ප්‍රධාන වෙනසකම් දෙකක් (02) බැහෙන් ලිඛන්න. රුප කටයුත් අවශ්‍ය නොවේ.

g) බික්ටීරීයාවන්හි ගුණීම් + හා ගුණීම් - ආකාර ගුණීම් (+)

ପ୍ରତିକାଳି

i) \_\_\_\_\_

-----

2024 RELEASE UNDER E.O. 14176

ၬ) වැඩිරක ප්‍රත්‍යන්තයෙහි ප්‍රත්‍යන්ත හා ප්‍රත්‍යන්ත ප්‍රත්‍යන්ත විකුත්

ප්‍රධාන විකාශ

පාරණ ජනන විතුය

i) -----

3

(5)

இலங்கை திறந்த பல்கலைக்கழகம்  
**B.Sc/B.Ed** பட்டமானி பாடநெறி - மட்டம் 03 - 2010/2011  
**BOU 1200** தாவர பல்வகைமை  
 மதிப்பீட்டுப்பரிசீலனை - I (திறந்த புத்தகப்பரிசீலனை)



காலம்: 01 மணித்தியாலம்

பதிவு இலக்கம்: .....

திகதி: 20.11.2010

நேரம்: பி.ப 4.00 – பி.ப 5.00

எல்லா வினாக்களுக்கும் வினாத்தாளிலேயே விடை அளிக்க.  
 இவ்வினாத்தாளானது 04 வினாக்களையும் 04 பக்கங்களையும் கொண்டுள்ளது.

01. பின்வரும் கூற்றுக்களுக்கு சரி/பிழை இடுக (சரி ‘T’, பிழை ‘F’).

- (i) RNA ஆனது முதலாவது வகையாக உருவான தன்மீஸ்சேர்க்கை அடையும் மாமூலக்கூறு என நம்பப்படுகின்றது. (.....)
- (ii) அங்கிகளின் பெயரீடும் பாகுபாட்டு முறையும் முதன்முதலாக Carl woese (வூஸ்) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது. (.....)
- (iii) அகவொன்றியவாழ்வுக் கொள்கையானது (Endosymbiont theory) இழைமணி, ஒன்று அல்லது பலவகையான பற்றியாக்களின் ஒன்றியவாழ்வு ஈட்டத்தினாலே தோன்றியிருக்கக்கூடும் எனக்கூறுகிறது. (.....)
- (iv) பெரும்பான்மையான தாவர வைரசுக்கள் விருந்துவழங்கி தனித்தன்மையைக் காட்டுகின்றன. (.....)
- (v) மைக்கோபிளாஸ்மாக்கள் (Mycoplasma) அதிதீவிர நுணுக்குக்காட்டிக்குரிய, உண்மையான கலச்சுவரற்ற கூட்டத்தைச் சேர்ந்த அங்கிகளாகும். (.....)
- (vi) சுவுக்குமுளைகள் பஸிலி (Bacilli) யிலும், ஸ்பெரில்லாவிலும் (spirilla) விலும், கொக்கி (Cocci) யை விட பொதுவானவை. (.....)
- (vii) வேருருக்கள்(Rhizomorphs) பெரும்பாலும் அல்கோமைசிற்றேச(Ascomycetes) கூட்டத்தைச் சேர்ந்த பங்கசுக்களில் காணப்படும். (.....)
- (viii) எல்லா சயனோபற்றியாக்களும் நீலப்பச்சை நிறமானவை. (.....)
- (ix) சயனோபற்றியாக்களைவிட வைரசுக்கள் தீவிர சூழ்நிலைகளில் தப்பிப்பிழைத்து வாழக்கூடியவை. (.....)

- (x) சயனோபற்றியாக்கள் பிசிர்களைக் கொண்டிருக்காமையினால் எந்தவித அசைவினையும் காண்பிப்பதில்லை. (.....)
- (xi) பங்கசுக்களில் காணப்படும் கீழ்ப்பாதம் (Hypopodium) எனும் கட்டமைப்பு விருந்துவழங்கிக் கலங்களிலிருந்து உணவை அகத்துறிஞ்ச உதவும். (.....)
- (xii) சில பங்கசுக்களின் பூஞ்சணவிழைகள் பிரிசவர் (Septa) எனப்படும் கட்டமைப்பால் முற்றாகப் பிரிக்கப்பட்டுள்ளன. (.....)
- (xiii) Mucor இன் வித்திக்கலன் தாங்கி கிளைகொண்டது. (.....)
- (xiv) உபபிரிவு மஸ்ரிகோமைகொட்டனா (Mastigomycotina) வைச் சேர்ந்த பங்கசுக்கள் பொதுவாக இயங்குவித்திக்குரிய பங்கசுக்கள் எனப்படும். (.....)
- (xv) தாழ்பங்கசுக்களில், இலிங்கர்த்தியில் ஒத்த கருக்கள் சோடிகளாக அல்லது இருக்குக்கூட்டடிற்குரிய நிலையில் குறிப்பிட்ட காலத்திற்கு இருக்கும். (.....)
- (xvi) Plasmopara ஒரு கட்டுப்பட்ட ஓட்டுண்ணியாகும். (.....)
- (xvii) பாகுபூஞ்சணங்கள்(Slime Molds) இயற்கையில் பிரிகையாக்கிகளாகத் தொழிற்படுகின்றன. (.....)
- (xviii) கோணிகள் (Ascii) பெரும்பாலும் கனியுடலம் (fruiting bodies) எனப்படும் கட்டமைப்புகளில் காணப்படும். (.....)
- (xix) Ascomycotina (அஸ்கோமைகொட்டனா) இன் இலிங்க வித்திகள் கோணிவித்திகளாகும். (.....)
- (xx) *Saccharomyces ludwigii* இன் பதியக்கலங்கள் இருமடியமானவை. (.....)

02. பின்வருவனவற்றிற்கு ஒவ்வொரு உதாரணம் தருக. (சாதிப்பெயரைக் குறிப்பிடுக).

- (i) வர்த்தக ரீதியாக வளர்க்கப்படும் உணவாகக் கொள்ளப்படும் basidiomycetes பங்கச் .....
- (ii) சுருளியுநுவான சமச்சீரைக் காண்பிக்கும் ஒரு வைரச்.....
- (iii) நியூமோனியாவை ஏற்படுத்தும் நோயாக்கி.....
- (iv) மண்ணில் அமோனியாவை நெத்திரைற்றாக மாற்றும் ஒரு பற்றியா.....
- (v) அடிக்குரிய பல்லினச்சிறைப்பையைக் கொண்ட இழையுநுவான சயனோபற்றியா .....

(5)

- (vi) இயற்கையில் தனிக்கலமாகக் காணப்படும் சயனோபற்றியா.....
- (vii) அவரையினத் தாவரங்களுடன் ஒன்றியவாழ்வு ஈட்டத்தின் மூலம் நெந்தரசனைப் பதிக்கும் பற்றியா .....
- (viii) செடியுருவான (fruiticose) இலைக்கன்ஸில் தொங்குகின்ற உருவமுடையலை(pendulous form) .....
- (ix) அந்திராக்னோஸ் (black rots) , பழ அழுகல் (fruit rots) ஜக் தோற்றுவிக்கும் காரணி .....
- (x) 'Sake' அங்கோல் மதுபான உற்பத்தியில் அரிசியை நொதிக்கச் செய்யும் பங்கசு .....

03. பின்வரும் விடயங்களைக் குறிக்க பயன்படும் ஒரு வார்த்தையைத் தருக.

- (i) அங்கிகளைப் பெயர்டும், பாகுபாடும் குறித்த விஞ்ஞானம் .....
- (ii) தீவிர குழல் நிபந்தனைகளில் வாழும், ஆதியானவையாகக் கருதப்படும் பிரோக்கரியோட்டாக்களை உள்ளடக்கும் டோமேயின் (domain)
- (iii) வைரசுக்கள் கல அங்கியிலிருந்து தப்பித்த சிறிய நியூக்கிளிக் அமிலங்கள் எனக் குறிப்பிடும் கொள்கை (theory) .....
- (iv) பற்றியாக்களைத் தொற்றும் வைரசுக்கள் .....
- (v) பற்றியாக்களில் ஒரே இனத்தின் கலங்கள் வேறுபட்ட வடிவத்தையும் பருமனையும் கொண்டுள்ள தோற்றப்பாடு .....
- (vi) போசணைக்காக விருந்து வழங்கியில் மட்டும் தங்கியிருக்கும், விருந்து வழங்கியின்றி உயிர்வாழ முடியாத அங்கிகள் .....
- (vii) உயிர் அங்கிகளால் வளிமண்டல நெந்தரசன் அசேதனச் சேர்வைகளாக மாற்றப்படுதல் .....
- (viii) பங்கசுக்களில் இலிங்கர்த்தியில் வேறுபட்ட/எதிரான ஒருமடிய கருக்கள் ஒரு கலத்தினுள் கொண்டுவெறப்படும் செயன்முறை .....
- (ix) ஒரு அங்கிக்கு நன்மையையும் மற்றைய அங்கிக்கு தீமையையும் ஏற்படுத்தும் வகையில் காணப்படும் அங்கிகளுக்கிடையேயான ஈட்டம் .....
- (x) பங்கசுக்களுக்கும் உயர்தாவரங்களின் வேர்களுக்குமிடையிலான ஒன்றிய வாழ்வு ஈட்டம் .....

(5)

04. பின்வருவனவற்றிற்கிடையிலான இரண்டு(02) பிரதான வேறுபாடுகளைத் தருக.

(a) கிராம் நேர் (Gram positive) கிராம் மறை பற்றியியாக்களின் கலச்சவர்.

கிராம் நேர் (Gram positive)

i ) .....

.....

கிராம் நேர் (Gram negative)

.....

.....

ii ) .....

.....

.....

.....

(b) வைரசுக்களின் பகுப்படைதல், பகுப்புருவாக்கும் இனப்பெருக்க வட்டங்கள்.

பகுப்படைதல் (lytic cycle)

i ) .....

.....

பகுப்புருவாக்கும் வட்டம் (lysogenic cycle)

.....

.....

ii ) .....

.....

.....

.....

(c) பங்கசுக்கள் *Mucor* மற்றும் *Penicillium* இன் பதியவுடல்கள்.

*Mucor*

i ) .....

.....

*Penicillium*

.....

.....

ii ) .....

.....

.....

.....

(d) பங்கசுக்களின் உள்வேர்ப்புஞ்சனை, வெளி வேர்ப்புஞ்சனை ஈட்டங்கள்

உள்வேர்ப்புஞ்சனை ஈட்டம்

(Endomycorrhizal association)

i ) .....

.....

வெளி வேர்ப்புஞ்சனை ஈட்டம்

(Ectomycorrhizal association)

.....

.....

ii ) .....

.....

.....

.....

(பதிப்புரிமை பெற்றது)